



தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்),
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 04.11.2020

(முன்னிலை)

**திரு. ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA3491/F/2020

திரு M.மருதமுத்து

...

மேல்முறையீட்டாளர்

/ எதிர் /

பொதுத் தகவல் அலுவலர்/ கிளை மேலாளர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
(விழுப்புரம்) லிமிடெட்,
எண்.3/137, சாலாமேடு, வழதரெட்டி அஞ்சல்,
விழுப்புரம் மாவட்டம் - 605 602.

...

பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	12.08.2019
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	23.03.2020
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	05.05.2020

ஆணை

இவ்வழக்கு தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாத காரணத்தால் இன்று (04.11.2020) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மேல்முறையீட்டாளர் திரு M.மருதமுத்து மற்றும் திரு. சிவசங்கரன், பொதுத் தகவல் அலுவலர்/ கிளை மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (விழுப்புரம்) லிமிடெட், விழுப்புரம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மேல்முறையீட்டாளர் 12.08.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில், திருமதி. சொரணலதா, துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் தான் பெற்று வந்த மாத ஊதியம் வருடம் 2010 முதல் 2019 வரையில் மற்றும் 6-

வது, 7-வது சம்பள கமிஷன் மூலம் பெறப்பட்ட நிலுவைத்தொகை உட்பட்ட கணக்கு விபரங்களை தகவலாக வழங்கக்கேட்டு பொதுத் தகவல் அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலர் 20.01.2020 தேதியிட்டு தகவல் வழங்கியுள்ளார். பொதுத் தகவல் அலுவலர் மூன்றாம் நபர் தகவல் என்பதால் வழங்க இயலாது என மறுத்துள்ளதாக தெரிவித்து, மேல்முறையீட்டாளர் 23.03.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர்/ நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலர் தகவல் வழங்காததால் மேல்முறையீட்டாளர் தான் கோரிய தகவலை வழங்க உத்தரவிடுமாறு கோரி 05.05.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (04.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் தொலைபேசி வாயிலாக ஆஜராகி, தான் கோரிய தகவலை தனக்கு பொதுத் தகவல் அலுவலர் முழுமையாக வழங்கியதாகவும் எனவே இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனு மீது எந்த மேல்நடவடிக்கையும் தேவையில்லை எனவும் தொலைபேசி வாயிலாக ஆணையத்தில் தெரிவித்தார். பொதுத் தகவல் அலுவலரும் மேல்முறையீட்டாளருக்கு தகவல்கள் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாக ஆணையத்தில் தெரிவித்தார். ஆணையம் அதனை பதிவு செய்து மேல்முறையீட்டாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்து மேல்முறையீட்டாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

ஓம்/- (ச.த. தமிழ்குமார்)

மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA3491/F/2020

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/ கிளை மேலாளர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

(விழுப்புரம்) லிமிடெட்,

எண்.3/137, சாலாமேடு, வழுதரெட்டி அஞ்சல்,

விழுப்புரம் மாவட்டம் - 605 602.

மனுதாரர்

திரு M.மருதமுத்து,

நாவலூர் கிராமம் & அஞ்சல்,

ஆத்தூர் வட்டம்,

சேலம் மாவட்டம் - 636 116.

Copy to: Judgement File/ Spare.
SM/ PC-17.11.2020